



Padalsalai's Telegram Groups!

(தலைப்பிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குழுவில் இணையவும்!)

- Padalsalai's NEWS - Group
https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA
- Padalsalai's Channel - Group
<https://t.me/padasalaichannel>
- Lesson Plan - Group
<https://t.me/joinchat/NIfCqVWwo5iL-21gpzrXLw>
- 12th Standard - Group
https://t.me/Padalsalai_12th
- 11th Standard - Group
https://t.me/Padalsalai_11th
- 10th Standard - Group
https://t.me/Padalsalai_10th
- 9th Standard - Group
https://t.me/Padalsalai_9th
- 6th to 8th Standard - Group
https://t.me/Padalsalai_6to8
- 1st to 5th Standard - Group
https://t.me/Padalsalai_1to5
- TET - Group
https://t.me/Padalsalai_TET
- PGTRB - Group
https://t.me/Padalsalai_PGTRB
- TNPSC - Group
https://t.me/Padalsalai_TNPSC

+1 வணிகவியல் அரையாண்டுத் தேர்வு டிசம்- 19
சரியான விடை

1. (அ) அங்காடி
2. (ஆ) செலவுகளைக் குறைத்தல்
3. (அ) இலாபம் ஈட்டுதல்
4. (அ) உற்பத்தித் தொழில்
5. (இ) வட்டி
6. (ஆ) அந்நிய செலவாணி மாற்றுப்பத்திரம்
7. (இ) 3
8. (அ) தனியாள் வணிகம்
9. (ஆ) பிறப்பால்
10. (அ) பட்டைய (அ) சாசன நிறுமங்கள்
11. (ஆ) கூட்டுறவு சங்கம்
12. (அ) 14
13. (அ) பண்டகசான்றாணை
14. (இ) 2 இலட்சம்
15. (ஆ) வளர்ச்சி
16. (ஈ) சுரண்டல்
17. (ஈ) சிறப்பங்காடிகள்
18. (ஈ) 1.1.1994
19. (ஈ) ஒப்பந்தம்
20. (இ) ஜூலை 1, 2017

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X2=14

21. இந்துச் சட்டத்தின் இரண்டு பிரிவுகள் 1. தயாபாகா மற்றும் 2. மிட்டாக்சரா

22. வரையறு பொறுப்பு பங்குதாரரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. பங்குதாரர், தான் வைத்திருக்கும் பங்குகள் மீது, செலுத்தப்பெறாத தொகை அளவிற்கே, அவர்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. நிறுமப்பங்கு முதலில் அழைப்பு விடுக்கப்படாத தொகைக்கு மட்டுமே பொறுப்பாவார். கடனீந்தோர் நிறும உறுப்பினர்களின் சொந்தச் சொத்துக்களைக் கைப்பற்ற முடியாது.

23. வெளிநாட்டு வங்கிகள்: வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தையும், இந்தியாவில் கிளை அலுவலகத்தையும் கொண்ட வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன. எ.கா i) பாங்க் ஆஃப் அமெரிக்கா - அமெரிக்கா ii) பார்க்லேஸ் பாங்க் - இங்கிலாந்து iii) டியூட்செபாங்க் - மேற்கு ஜெர்மனி

24. தனி உரிமம் பெற்றவர் ஒரு வியாபார நிறுவனத்தில், அதன் வாணிப நடவடிக்கைகளைக் மேற்கொள்ளும் அனைத்து உரிமையையும், தொடர் உறவு முறையின் அடிப்படையில், ஒருவருக்கு வழங்கப்படுமாயின், அந்த நபரை தனிமையாளன் அல்லது தனி உரிமம் பெற்றவர் என்று அழைக்கிறோம்.

25. குறியீடு: தொழில் நடைமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் போன்ற அளவீடுகளை நிறுமம் தன்னை மற்ற நிறுவனங்கள் பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வகை செய்கிறது. நான்கு வகையான அடிப்படை தரக்குறியீடுகள் நடைமுறையில் உள்ளன. அவைகள் உள்நாட்டு தரக்குறியீடு, போட்டிக்குறிய தரக்குறியீடு, செயல்பாட்டு தரக்குறியீடு மற்றும் பொதுவான தரக்குறியீடு எனப்படும்

26. நாணய உறுதி கடிதம் இறக்குமதியாளர் மீது ஏற்றுமதியாளர் வரையும் மாற்று முறை, தன்னிடம் வரும்போது, அதற்குப் பணம் தருவதாக, இறக்குமதியாளரின் வங்கி அளிக்கும் உறுதிமொழி

அடங்கிய கடிதமே நாணய உறுதி கடிதம் ஆகும். நன்கு அறிந்த இறக்குமதியாளருக்கு மட்டுமே இது வழங்கப்படும்.

27. தெற்காசிய நாடுகளின் வட்டார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு: தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு இடையேயான அமைப்பு ஆகும். மேலும் இது அந்த நாடுகளின் புவியியல் சார்ந்த அரசியலுக்கான சங்கம் ஆகும். இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இது டிசம்பர் 8, 1985 - இல் நிறுவப்பட்டது. இதன் அலுவலகம் வங்காள தேசத்தில் உள்ள டாக்காவில் உள்ளது.

28. ஒப்பந்தம்: இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 . ஒப்பந்த பிரிவு 2 (h) ன் படி, "சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு உடன்படிக்கையே ஒப்பந்தமாகும்".

29. வருமான வரியின் ஏதேனும் 4 சிறப்புக் கூறு 1) அரசிசயல் அமைப்பின் படி விதிக்கப்படுகிறது. 2) மத்திய அரசால் விதிக்கப்படுகிறது 3) நேர்முக வரி 4) ஆண்டு வரி 5) நபரின் மீது வரி விதிக்கப்படுகிறது 6) வருமானத்தின் மீது வரி கணக்கிடப்படுகிறது 7) குறிப்பிட்ட வீதத்தில் விதிக்கப்படுகிறது 8) முந்தைய ஆண்டின் வருமானம் மதிப்பீட்டு ஆண்டில் மதிப்பிடப்படுகிறது. 9) மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) நிர்வகிக்கப்படுகிறது. 10) இந்தியா முழுவதும் பொருந்தும் தன்மை உடையது.

30.மதிப்பீட்டு ஆண்டு: 01.04.18 – 31.03.19

முந்தைய ஆண்டு: 01.04.17 – 31.03.18

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி : 7X3=21

31. பண்டமாற்றுமுறை ஒரு பொருள், மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்று முறை எனலாம்.

நிபந்தனைகள் 1. இருவருக்கும் அப்பொருட்கள், உரிமை மாற்றுத் தேவையாக இருக்கவேண்டும். 2. பரிமாற்றத்தின் போது இருவருக்கும் நேரடித் தொடர்பு முக்கியமாகக் கருதப்படும்.

32. கூட்டுறவுகளின் குறைபாடுகள் (எவையேனும் மூன்று) 1) **அளவான நிதி** ஆதாரங்கள் உறுப்பினர்களின் பங்கு முதல், குறைவாக இருப்பதால், கூட்டுறவு சங்கங்களினால் பெரும் முதல் திரட்டி, பேரளவு வியாபாரத்தில் ஈடுபடமுடிவதில்லை. 2) **அரசின் நிதி ஆதாரங்களை பெரிதும் நம்பியிருத்தல்** கூட்டுறவு சங்கங்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்களின் நிதி ஆதாரங்களை பெருக்கி கொள்ள முடியாமல், அரசின் நிதி ஆதரவை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. 3) **அரசால் துவங்கப்பட்ட சங்கங்கள்** மேற்கத்திய நாடுகளில் நிறுமங்கள், தானாக முன் வந்து துவக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான சங்கங்கள், அரசின் வற்புறுத்தலால் துவக்கப்படுகின்றன. இப்படி திணிக்கப்பட்ட சங்கங்கள், மக்கள் ஆதரவின்றி நொடித்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 4) **தன்னிச்சையாக செயல்பட முடியாமை** கூட்டுறவு சங்கங்கள், அரசின் பிடியில் அல்லது

மேற்பார்வையில் இயங்கி வருவதனால், அரசின் கட்டுப்பாட்டு விதி முறைகள், குறுக்கீடுகள், சங்கங்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிப்பதில்லை. அவற்றின் தன்னாட்சி உரிமை முடக்கப்படுகிறது. 5) **நாணயமற்ற நிர்வாக உறுப்பினர்கள்** உறுப்பினர்கள் நாணயத் தன்மை குன்றியவர்களாக இருந்தால், சங்கங்களின் நிதியை கையாடல் செய்து, சங்கங்களை பாதாளக் குழியில் தள்ளி புதைக்கும் வாய்ப்பு உள்ளது. 6) **இரகசியம் காக்க முடியாமை** கூட்டுறவு சங்கங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால், சங்கங்களின் செயல்பாடுகளான இலாபம், சொத்து பொறுப்பு நிலைமைகள், வரக்கடன் முதலீடுகள் போன்ற அனைத்தையும் பகிரங்கமாக அறிக்கை மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்து விவாதிக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே இரகசியமாக (மந்தனமாக) செய்திகளை வைத்திருத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

33. **உண்மைநேர மொத்தத் தீர்வக அமைப்பு** இது 2013 இல், இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது. பரிவர்த்தனைகள் உண்மையான நேரத்தின் அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன. மற்ற எந்த நடவடிக்கைகளையும் தொகுக்காமல் ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் இடையே, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீர்வு காணப்படுகிறது. RTGS வசதி வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சனிக்கிழமைகளில் 2.00 மணி வரையும் கிடைக்கின்றன. RTGS பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை. RTGS பரிவர்த்தனைக்கான குறைந்தபட்ச வரம்பு ரூபாய்.2 லட்சம் ஆகும்.

34. **பன்னாட்டு நிறுமங்களின் இயல்புகள்** 1. உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதாக கருதினாலும் சில நாடுகளில் மட்டுமே இந்த நிறுவனங்கள் தொழிலை நடத்துகிறது 2. பன்னாட்டு அளவில் தங்கள் சொத்துக்களில் ஒரு கணிசமான பகுதியை முதலீடு செய்கிறது 3. இவ்வகை நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில் அமைப்புகளை கொண்டு இயங்கி வருகின்றது 4 நிறுவனங்கள் பன்னாட்டு அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது மற்றும் பல நாடுகளில் தொழில் கூட்டங்களையும் இயக்கி வருகிறது 5.உலகளாவிய கண்ணோட்டத்தில் நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள பன்னாட்டு நிறுமங்கள் வகை செய்கின்றது. 6. பன்னாட்டு நிறுமங்கள் ஒருசில நாடுகளில் மட்டும் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளில் விற்பனை மேற்கொள்கிறது 7.பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக பெருநிறுவனங்களின் தொழிலில் ஒருங்கிணைக்கப்படுகின்றன

35. **தொழில் நிதியியல் - வரைவிலக்கணம்** ஆர்.சி. ஆஸ்போரன் அவர்களின் கூற்றுப்படி, “நிதியியல் செயல்பாடு என்பது, ஒரு வணிக நிறுவனம் நிதியினைத் திரட்டி, அதை முறையாகப் பயன்படுத்துவதற்கான செயலினை குறிப்பதாகும்.”

36. **உற்பத்தியாளர்களுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடும் சேவைகள் (ஏதேனும் 3)** 1. பேரளவு

நடவடிக்கையின் மூலம் சிக்கனம்: மொத்த வியாபாரி, உற்பத்தியாளர் செய்த பொருட்களைப் பெருமளவில் வாங்கிக் கொள்வதால், உற்பத்தியாளர் பெருமளவு உற்பத்தியில் ஈடுபட முடிகிறது. பேரளவு உற்பத்தியினால், பொருட்களின் உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைகிறது. 2. **சீரான விநியோகத்திற்கு உதவுதல்** மொத்த வியாபாரி, உற்பத்தியாளர் உற்பத்தி செய்த பொருட்களைப் பெரிய அளவில் வாங்கி, அதனை நாடெங்கிலும் உள்ள சில்லறைவியாபாரிகளுக்கு அனுப்பி, அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கம் செய்கிறார். எனவே, உற்பத்தியாளர் தனது முழுக்கவனத்தையும், பொருட்களின் உற்பத்தியில் செலுத்த முடிகிறது. 3. **பண்டகக்காப்பு வசதி அளித்தல்** மொத்த வியாபாரி, உற்பத்தியாளர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி, தமது பண்டகசாலையில் இருப்பு வைத்திருப்பதால், உற்பத்தியாளர் உற்பத்தி செய்த பொருட்களைப் பண்டககாப்பிடுதல் என்ற மிகமுக்கிய பணியிலிருந்து விடுவிக்கப் பெறுகிறார். 4. **தேவை முன் கணிப்பு** மொத்த வியாபாரி சந்தையில் ஏற்படும் மாற்றம், பொருட்களின் தேவை, விற்பனையில் நிலைமை, நாகரிக மாற்றம் ஆகிய தகவல்களைச் சில்லறை வியாபாரிகள் மூலம் பெற்று, அவற்றை உற்பத்தியாளருக்கு அனுப்பி வைத்து, உற்பத்தியாளர் நுகர்வோரின் சுவை, நாகரீகம் , விருப்பங்களுக்கு ஏற்ப பொருள்களை உற்பத்தி செய்ய உதவுகிறார். 5. **விளம்பரம் செய்தல் அல்லது பொருள் குறித்துத் தகவல் பரப்புதல்** மொத்த வியாபாரி பொருள்களை விளம்பரப்படுத்துவதன் மூலம், பொருள்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறார். எனவே, உற்பத்தியாளர் விளம்பரச் செலவு குறைவதன் மூலம் பயனடைகிறார். 6. **நிதி வசதி நல்குதல்** மொத்த வியாபாரி உற்பத்தியாளருக்கு முன்பணம் வழங்குகிறார். உற்பத்தியாளர், உற்பத்தி செய்தவுடன் பொருட்களை வாங்கிக் கொள்கிறார். எனவே உற்பத்தியாளர், தனது முதலுட்டினை உற்பத்தி செய்த பொருட்களை இருப்பு வைப்பதில் முடக்குவதில்லை 7. **இடர் ஏற்பாள்** உற்பத்தியாளர் பொருட்களை உற்பத்தி செய்தவுடன், மொத்த வியாபாரி வாங்கிக் கொள்வதால், பொருட்களை இருப்பு வைத்தல், பொருட்களின் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றில் இருந்து உற்பத்தியாளர் விடுவிக்கப்படுகிறார். பருவகாலத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். 8. **இணைப்புச் சங்கிலி** உற்பத்தியாளருக்கும், சில்லறைவியாபாரிக்கும் இடையே, இடையீட்டாளராகச் செயல்பட்டு அவர்களை இணைக்கிறார்.

37. சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகள் (ஏதேனும்3)

1) சிறப்பங்காடிகள் பெரும்பாலும் நகரின்மையமாக அங்காடிப் பகுதிகளில் அமைந்திருக்கும். 2) பொருள்கள் யாவும் விலை, தரம் மற்றும் ரகம் வாரியாக, அறைகலன்கள் மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3) வாடிக்கையாளர்கள் தேவையான பொருள்களை, தானே எடுத்து வந்து காசாளரிடம் உரிய தொகையினை செலுத்திவிட்டு, வீட்டுக்கு எடுத்துச்செல்வர். 4) இங்கு ரொக்க விற்பனை மட்டுமே உண்டு. கடன் விற்பனை கிடையாது. 5) துறைவாரிப் பண்டகசாலை போன்று அமைந்திருப்பதால், ஒரே கூரையின் கீழ், அனைத்து வகைப் பொருள்களையும், வாடிக்கையாளர்கள் வாங்க முடிகிறது. 6) இதை அமைக்க, அதிக முதலீடு தேவைப்படுகிறது.

38. ஏற்றுமதி வியாபாரம்: உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை, வெளிநாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி வியாபாரம் ஆகும். உதாரணம் 1. இந்தியா இரும்பு, எஃகு போன்றவற்றை, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. 2. இந்தியா, ஜெர்மனி நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்கிறது. 3. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

39. மூலதன கணக்கின் உள்ளடக்கங்கள் 1) தனியார் மூலதனம் 2) பங்கு மூலதனம் 3) அலுவல் சார்ந்த மூலதனம்

40. ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவ்வியாபாரத்தின் பெயர் : அயல் நாட்டு வியாபாரம் / பன்னாட்டு வியாபாரம் **அவ்வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் போக்குவரத்து:** கப்பல் போக்குவரத்து , விமான போக்குவரத்து

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 7X5=35

41 அ அடிப்படை	உற்பத்தித் தொழில்	வணிகம்	வியாபாரம்
பொருள்	பிரித்து எடுத்தல், மறு உற்பத்தி, மாற்றுதல் பயனுள்ள தயாரித்தல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது	பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குதலைக் குறிக்கின்றது	பொருட்கள் மற்றும் சேவைகள், கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கின்றது
உள்ளடக்கம்	கச்சா பொருட்கள் பகுதியாக முடிவு பெற்ற பொருட்களை முழு இறுதிப் பொருளாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையையும் உள்ளடக்கியது	வியாபாரம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை உள்ளடக்கியது.	பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றம் உள்ளடக்கியது.

முதல்	அதிக முதலீடு தேவை	குறைந்தளவு முதலீடு தேவை	போதுமான சரக்கிருப்பை வைத்திருக்கவும், கடன் அளிக்கவும் தேவையான முதல் தேவை
இடர்பாடு	அதிக இடர்பாடு கொண்டது	குறைவான இடர்பாட்டைக் கொண்டது	குறைவான இடர்பாட்டைக் கொண்டது
பரிமாணம்	சேவையின் வழங்கல் அளிப்பு பக்கத்தைப் பிரதிபலிக்கிறது.	பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவையில், தேவை பக்கத்தைப் பிரதிபலிக்கிறது.	இது அளிப்பு மற்றும் தேவை பக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

41.ஆ) சரக்கு மற்றும் சேவை வரி வகைகளை விளக்குக. 1. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 - ன் கீழ், ஒரு மாநிலத்திற்குள்ளேயே அளிக்கப்படும் சரக்குகள் மீது, மத்திய அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும் 2(a) மாநில சரக்கு மற்றும் சேவை வரி. தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 - ன் கீழ், மாநில அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும் . இது மாநில அரசால் சுமத்தப்படுகிறது. விற்பனை வரி ஆடம்பர வரி மற்றும் நுழைவு வரிகளுக்கு மாற்றாக உள்ளது. (b) யூனியன் பிரதேசத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி ருபுளுவு சட்டம் 2017 - ன் கீழ், இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும். 3. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஐபுளுவு சட்டம் 2017 - ன் கீழ், மத்திய அரசால் சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கிடையே வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

42.அ) கூட்டாண்மை நிறுவனத்தைப் பதிவு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகளை விவரி. 1) நிறுவனத்தின்பெயர் 2) வணிகத்தின் தலைமையிடம் 3) பிற இடங்களில் அமைந்திருக்கும் தொழிலின் கிளை நிறுவனங்களின் முழு விவரம் 4) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி 5) ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டாண்மையில் சேர்ந்த நாள் மற்றும் 6) கூட்டாண்மையின் காலம் மேற்காணும் அறிக்கையை தயார் செய்து அனைத்துக் கூட்டாளிகளும் கையொப்பம் இட்டு, பதிவாளரிடம் பதிவுக்கட்டணம் ரூ.3 செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் அறிக்கையில், மாற்றம் செய்ய விரும்பினால், பதிவாளரிடம் 14 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும்.

42.ஆ) அந்நியச் செலாவணி மாற்று பத்திரத்தின் ஏதேனும் 5 சிறப்புக் கூறுகள்: 1) இது, இந்திய நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியில் வெளியிடும் ஒரு வகை பத்திரம் ஆகும். 2) இவை, கடனீட்டுப்பத்திரங்களைப் போல பட்டியலிடப்பட்டு, அயல்நாட்டு பங்கு மாற்றங்களில் வியாபாரம் செய்யப்படுகின்றன. 3) இது மாற்றத்தக்க கடன்ஆவணமாகும். இதனுடன் வட்டிக்கான அனுமதி உரிமை ஆணை இணைந்திருக்கும். 4) இதனை வைத்திருப்பவர்களுக்கு, முன் குறித்த விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளாக மாற்றிக் கொள்ளவும் உரிமை தரப்படுகிறது. 5) குறிப்பிட்ட காலத்திற்கு பின், இவைகளை நேர்மைப்பங்குகளாகவோ அல்லது வைப்பு இரசீதாகவோ மாற்றிக்கொள்ள முடியும். 6) இந்தப் பத்திரம் மூலம் பெறப்படும் நிதியை, வெளிப்புற வணிகக் கடன் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறி முறைப்படியே பயன்படுத்தப்பட வேண்டும்.

43.அ) உள்நாட்டு வியாபாரத்தின் இயல்புகள் (ஏதேனும் 10) 1. ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்டே வாங்குதல், விற்பல் நடவடிக்கைகள் இடம் பெறும். 2. உள் நாட்டு பணமதிப்பு அடிப்படையில் பணப்பரிமாற்றம் நடைபெறும். 3. உள்நாட்டு உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் இடைநிலையர்களுக்கு இடையேயான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. 4. உள்நாட்டு வியாபாரம், இடைநிலையர் மற்றும் முகமை அமைப்புகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகத்தை உள்ளடக்கியது. 5. இதில் போக்குவரத்து இடர்பாடு, பன்னாட்டு வணிகத்தைவிட குறைவாகவே உள்ளது. 6. இதில் உள்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டுமே பின்பற்றப்படும். 7. இதன் நோக்கம், அத்தியாவசியப் பொருட்களை சிக்கனமாக வழங்குவது ஆகும். 8. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மட்டுமே இடம் பெறும். 9. ஒரே நாட்டுக்குள் தோற்றுவிக்கப்பட்ட வியாபார அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து பொருட்கள் வாங்கப்படுகிறது. 10. உள்நாட்டுப் போக்குவரத்து சாதனங்கள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 11. இதில் சுங்கவரி, இறக்குமதி வரி போன்றவை இடம் பெறுவதில்லை.

43.ஆ) செயல்முறை விதிகளில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் (ஏதேனும் 10) 1. பங்குகள்,

பங்கு மூலதனம், பங்குகளின் மதிப்பு மற்றும் பங்குகளின் வகைகள். 2. ஒவ்வொரு வகை பங்குநர்களின் உரிமைகள் அதாவது ஓட்டுரிமை, பங்காதாயம், பங்கு முதலை திரும்பப் பெறுதல் போன்றவை. 3. பங்குகள் மற்றும் கடனீட்டுப்பத்திரங்கள் வெளியீடு தொடர்பான விதிகள். 4. பங்குகள் மீதான அழைப்புப் பணத்தை செலுத்த அழைப்பு விடுத்தல் தொடர்பான விதிமுறைகள். 5. பங்குமாற்றம் குறித்த விதிகள். 6. பங்காதாயம் அறிவித்தல் . 7. நிறுமத்தின் கடன் வாங்கும் அதிகாரம் . 8. இயக்குநர்களின் நியமனம், ஊதியம் மற்றும் நீக்கம். 9. கூட்டங்களை நடத்துதல், பகரான், குறைவெண் போன்றவை தொடர்பான நடைமுறைகள் 10. நிறுமத்தின் கணக்கு வைப்பு மற்றும் தணிக்கை தொடர்பான நடைமுறைகள் 11. நிறுமத்தின் பொது முத்திரை. 12. நிறுமக் கலைப்புத் தொடர்பான நடைமுறைகள்.

44.அ) துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் 1) இறுதியான பொறுப்புகள் துறைவாரி நிறுவனங்களின் பொறுப்பு என்பது அத்துறையின் அமைச்சகத்துடன் தொடர்புடையது. துறைவாரி நிறுவனங்களுக்கு அத்துறையின் அமைச்சரிடமிருந்து, அதிகாரம் கீழ்நோக்கியவாறு அதிகாரிகளுக்கு செல்கின்றது. 2) அரசின் நிதியுதவி பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் படி நிதியுதவி கிடைக்கிறது. அரசின் கருவூலத்திடமிருந்து, நிறுவனங்களுக்கு வருவாய் செல்கிறது. 3) கணக்கியலும் தணிக்கையும் சாதாரண வரவு செலவுத் திட்டமிடல், கணக்கியல் மற்றும் தணிக்கை நடைமுறைகள், அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். 4) மேலாண்மை இதனை அரசு அலுவலர்களே மேலாண்மை செய்கின்றனர். அரசு அலுவலர்களுக்கு பணிச்சூழல் எவ்வாறு உள்ளதோ, அது போலவே இங்கும் நிலவுகிறது. 5) சட்ட விலக்களிப்பு அரசின் ஒப்புதல் இன்றி, இந்நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது.

44.ஆ) மின்னணு வணிகத்தினால் வாங்குபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் 1. உலகத்தின் மூலை முடுக்குகளில் கிடைக்கும் பொருட்களைப் பற்றி வாங்குபவர்கள் மின்னணு வணிகத்தில் அறியமுடிகிறது 2. பொருளை எப்போது வேண்டுமானாலும் வாங்கும் வாய்ப்பை மின்னணு வணிகம் வழங்குகிறது நேரம் காலம் எதுவும் பொருந்துவதில்லை 3. பொருள்களை இயல்பாக கடைகளில் சென்று வாங்குவதைக் காட்டிலும் மின்னணு வர்த்தக முறையில் வாங்கும் பொருளின் விலை குறைவாக கிடைப்பதாக கூறப்படுகிறது 4. மின்னணு மூலமாக புத்தகம் வாங்குதல் மென் பொருட்கள் வாங்குதல் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் சாத்தியம் 5. வாடிக்கையாளர்கள் மின்னணு மூலம் நடத்தப்படும் ஏலத்தில் எளிதாக பங்கு பெற முடிகிறது 6. தனிநபர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களைக் கூட மின்னணு முறையில் வேறு ஒரு நபருக்கு எளிதாக விற்பனை செய்ய முடிகிறது.

45.அ) இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவனக் கட்டமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 33 துறைகளை கொண்டுள்ளது. மும்பை, தில்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் துணைநிலை ஆளுநர்களின் தலைமையில் செயல்படும் வட்டார வாரியங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 19 பிராந்திய அலுவலகங்களும், 11 துணை அலுவலகங்களும் இதன் கீழ் செயல்படுகின்றன (2017) இதனுடைய மத்திய இயக்குநர்கள் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் 21 உறுப்பினர்களும் இந்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். அதில் உள்ளவர்கள் பின்வருமாறு, 1) ஒரு ஆளுநர் மற்றும் நான்கு துணை நிலைஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள், 2) பல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குனர்கள் 3) இரண்டு அரசு அதிகாரிகள் 4) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்)

45.ஆ) சமூகப் பொறுப்புணர்வின் வகைகள்: 1. **பொருளாதார பொறுப்புணர்வு :** அடிப்படையில் தொழில் அமைப்புகள் அனைத்தும் தங்களின் பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள இயங்கிவரும் அமைப்புகளாகும். அப்படி பொருளாதார நலனை அடைய முனையும் பொழுது, சமூகப் பொறுப்புகளும் நிறைவேற்றப்படுகின்றன. எ.கா : மக்களுக்கு தேவைப்படும் பொருள்களை தரமாக வழங்குவதில், நியாயமான இலாபம் ஈட்டல், நுகர்வோரின் புகார்களை தீர்த்தல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் போன்ற பல சமூகப் பொறுப்புகளும் நிறைவேற்றப்படுகின்றன.

2. **சட்டப் பொறுப்புணர்வு :** ஒவ்வொரு தொழில் அமைப்புகளும் அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்துவதற்கான வடிவமைப்பை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய சட்ட திட்டங்கள் சமுதாய நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே, எந்த ஒரு வியாபார அமைப்பும் ஒரு சமூக பொறுப்புணர்வை உள்ளாணர்வாகக் கொண்டு செயல்படும் அமைப்பாக இருக்குமாறு எதிர்பார்க்கப்படுகிறது.

3. **தொழில் நன்னெறிமுறை பொறுப்புணர்வு :** இது சமுதாயத்தால் எதிர்பார்க்கப்படும் ஒரு வகை பொறுப்பாகும். ஆனால், இப்படிப்பட்ட பொறுப்புகள் சட்டத்தில் குறிப்பிடப்படாதவையாகும். எ.கா : ஒரு நிறுவனம் தனது பொருட்கள் குறித்து விளம்பரம் மேற்கொள்ளும்போது, அத்தகைய விளம்பரம் மத உணர்வுகள் மற்றும் மக்களின் கண்ணியம் மதிக்க தக்க வகையில் இருத்தல் வேண்டும்.

4. **தன் விருப்ப பொறுப்புணர்வு :** இத்தகைய பொறுப்பு ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் நன்கொடை அளித்தல் அல்லது வெள்ளம் மற்றும் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்தல் -- மேலும், தொழில் அமைப்புகள் தங்கள் மூலதனத்தை, ஊக வாணிபத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து, ஒரு நல்ல பலன் தரத்தக்க வகையில் நிறுவனத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களின்

வருமானத்தை உயர்த்துதல் போன்ற பொறுப்புகள் தன் விருப்ப பொறுப்புகளாகும்.

46.அ) ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக. 1) **பொது வருங்கால வைப்பு நிதி :** இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளில், இது மிகப் பாதுகாப்பான நீண்டகால முதலீட்டு வாய்ப்பாகும். இதற்கு முழுமையான வருமானவரி விலக்கு உண்டு. இந்த வருங்கால வைப்பு நிதி கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்தில் ஆரம்பிக்கலாம். இதில் செலுத்தப்படும் தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பாகத் திரும்பப்பெறமுடியாது. முதிர்வு தேதிக்கு முன்பாக முதலீட்டாளருக்கு நிதி நெருக்கடி அல்லது நிதித் தேவை ஏற்பட்டால், இந்தக் கணக்கிலிருந்து கடன்பெற்று நிதிக் நெருக்கடியை சமாளித்துக் கொள்ளவாய்ப்பு உள்ளது. 2) **பரஸ்பரநிதிகள்** பரஸ்பர நிதி என்பது, நிதிநிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து, பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்கள் மூலமாக திரட்டிய பணத்தை, பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அவை ஈட்டும் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஏற்பாடு ஆகும். இதன்மூலம் சாதாரண மக்கள் மறைமுகமாக பங்குச்சந்தையில் பங்கு பெறும் வாய்ப்பை பெறுகின்றனர். பரஸ்பர நிதி நிறுவனங்கள் சிறு முதலீட்டார்கள் தேவைக்கு ஏற்ப, பலதரப்பட்ட திட்டங்களை வைத்துள்ளன. இலாப நோக்கம் உடைய திட்டம், உடனடியாக பணமாக்கும் திட்டம், பாதுகாப்பான திட்டம், மற்றும் இந்த மூன்றையும் உள்ளடக்கிய சமச்சீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. முதலீட்டாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, சரியான முதலீட்டு திட்டத்தினை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். 3) **பொது வைப்புகள்** வங்கிகளில் நிலைவைப்பு நிதியில் பணம் செலுத்துவதைவிட, பொது வைப்புகள் அதிக இலாபகரமானவை. இதில் முதலீட்டாளர், முதலீட்டு கால அளவை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். முதலீட்டாளர் அந்த முதலீட்டு தொகையை, முதிர்வு காலத்திற்கு முன்பாக திரும்ப எடுக்கமுடியாது. பொது வைப்பு வசூலிக்கும் நிறுவனங்கள், அந்த வைப்புத் தொகைக்கு எந்தவிதக் காப்பீட்டு வசதியையும் அளிப்பதில்லை. இது, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதும் அல்ல. நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவிரும்பும் முதலீட்டாளர்கள் பொது வைப்பினைத் தேர்ந்தெடுக்கலாம். 4) **காப்பீட்டு திட்டங்களுடன் இணைந்த பரஸ்பர நிதி ULIP** என்பது, ஆயுள் காப்பீடு இணைந்த ஒரு பரஸ்பர நிதி முதலீடு ஆகும். இது காப்பீடு செய்பவருக்கு, இழப்பை ஈடுசெய்வதோடு பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதி இணைந்த திட்டம் மூலமாக முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.

46.ஆ) தொடர்வண்டி போக்குவரத்தில் நன்மைகள்

1. நீண்ட தூரத்திற்கு கனரக மற்றும் பருமனான பொருட்களை சுமந்து செல்வதற்கு மிகவும் பொருத்தமானது. 2. தடையற்ற சேவைகளால் நீண்ட தொலைவு பயணத்தை பகல் மற்றும் இரவு முழுவதும் வழங்க முடியும். 3. மோட்டார் வாகன போக்குவரத்தை விட பொருட்களுக்கு சிறந்த உற்பத்தி மற்றும் பாதுகாப்பை வழங்க முடியும். 4. சரக்குகள் பொதுவாக மூடப்பட்ட பெட்டிகளில் சுமந்து செல்லப்படுவதால் வெயில் மற்றும் மழை போன்றவைகளால் பாதிக்கப் படுவது கிடையாது. 4ஆரம்ப முதலீடு பெரியதாக இருந்தாலும் தொடர் வண்டி ஓட்ட செலவினங்கள் தொடர்வண்டியின் மிகக்குறைவாக இருக்கும் மேலும் அது மலிவான போக்குவரத்து முறையை 5 இது ஒரு வழக்கமான கால அட்டவணையுடன் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. 6 இது மழை அல்லது வெயிலில் ஆன வானிலை நிலைமைகளால் பாதிக்கப்படாத சேவைகளை வழங்குகிறது.

6) உறுப்பினர் நாடுகளின் வாணிக சமநிலையில் ஏற்படும் சமமற்ற தன்மையை சரி செய்ய உதவுகிறது.

47அ. சான்றாணை	பண்டக	பண்டக	காப்பாளர் இரசீது
1. உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணம்.		உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணம் அல்ல.	
2. மற்றவர்களுக்கு இதை மாற்ற இயலும்		இதை மாற்றித் தர இயலாது	
3. இதை பிணையமாக வைக்க முடியும்		இதை பிணையமாக வைக்க முடியாது	
4. சரக்கை பெற்றுக் கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மற்றும் சரக்கைப்பெறுவதற்கான அதிகாரத்தை தரும் அவணம் ஆகும்.		சரக்கை பெற்றுக்கொண்டதற்கான ஒரு அத்தாட்சி ஆகும்	
5. பண்டக சான்றாணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம், பொருட்களை பண்டகக் காப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.		இந்த இரசீதையும், பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்	

47.ஆ) பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகள்

1) இது பன்னாட்டு அளவில் குறுகிய கால கடன் நிறுவனமாக செயல்படுகிறது. 2) இது பரிமாற்ற விகிதங்களின் சாதாரண வழிகாட்டுதல்களை செய்வதற்கு உதவுகிறது. 3) இது உறுப்பு நாடுகளின் நாணயங்களை தன்னகத்தே வைத்துள்ளது. அதிலிருந்து கடன் வாங்கக் கூடிய உறுப்பினர் நாடுகள், நாணய மதிப்பை பெற்றுக்கொள்ளலாம். 4) நல்ல வலுவான பொருளாதார மற்றும் நிதிக் கொள்கையை பின்பற்றும் நாடுகளுக்கு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது. 5) உறுப்பு நாடுகளின் பயனுள்ள கொள்கைகளை வலுப்படுத்தவும், செயல்படுத்தவும், தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி அளிக்கிறது. வங்கியில் நிதி நாணய மற்றும் பரிமாற்றம் கொள்கைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்ப உதவி செய்கிறது.